

உடனடி வெளியீட்டுக்காக

ஜூன் 27 ஆம் தேதி முதல், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் ப்ராம்ப்ட்டன் டவுண்டவுனில் ப்ராம்ப்ட்டன் உழவர் சந்தை திறக்கப்படும்

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 19, 2020) – மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ராம்ப்ட்டன் உழவர் சந்தை அடுத்த இன்னொரு பருவத்தில் திரும்பவும் வரவிருக்கிறது; அந்த சமயத்தில் கோவிட்-19 தொற்று பரவலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இது திறக்கப்படும்.

இந்த சந்தை ஜூன் 27, 2020 முதல் அக்டோபர் 24, 2020 வரை, சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ப்ராம்ப்ட்டன் டவுண்டவுனில் செயல்படும். சந்தையின் இந்த புதிய துவக்க நேரமானது பொருள் வாங்க/விற்க வருபவர்கள் சாலையில் பாதுகாப்பாக இருக்க உதவும்.

உங்களுக்கு பிடித்தமான விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்கள் பலரும் புதிய உள்ளூர் விளைபொருட்களையும் தாங்கள் தயாரித்து பொட்டலமாக்கிய உணவுகளையும் விற்க மறுபடியும் வருவார்கள். கைவினைப்பொருட்கள் மற்றும் அந்த சந்தை தளத்திலேயே தயாரிக்கப்படும் உணவு கிடைக்காது. கோவிட்-19 தொற்று பரவலின் போது சமூகத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு என்பதே நகரத்தின் முதன்மையான முன்னுரிமை கொண்ட விஷயமாகும், அத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் இருக்கும்.

பீல் பப்ளிக் ஹெல்த் அமைப்பின் வழிகாட்டுதலுடன், ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தும்:

- அனைத்து விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சந்தையில் இருக்கும்போது மருத்துவம் அல்லாத முகக் கவசம் அல்லது முகத்தை மறைக்கும் துணியை அணிய வேண்டும்
- கைகளை சுத்திகரிப்பு செய்துகொள்ளும் நிலையங்கள் சந்தை முழுவதும் இருக்கும்
- ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் குறைந்த அளவே எண்ணிக்கையிலான நுகர்வோர் மட்டுமே சந்தை பகுதிக்கு அனுமதிக்கப்படுவார்கள்
- ஒவ்வொரு சந்தை பகுதிக்கும் ஒரே ஒரு நுழைவு வாசல் மற்றும் தனி ஒரு வெளியேறும் வாசல் மட்டுமே இருக்கும்

இந்த பருவத்தில் வீட்டிற்கு ஒரு நபர் மட்டுமே என்றமுறையில் சந்தையில் கலந்து கொள்ள வேண்டும் என்று நகர நிர்வாகம் பரிந்துரைக்கிறது.

சந்தையில் இருக்கும்போது உடல் ரீதியான சமூக விலகலைப் பராமரிக்கும்படி நகர நிர்வாகம் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொள்கிறது. அதாவது, மாகாணத்தின் அவசரகால உத்தரவுகளின் படி, பத்து நபர்களைக் கொண்ட உங்கள் சமூக வட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாத எவர் ஒருவரும், எல்லா நேரங்களிலும் மற்றவர்களிடமிருந்து இரண்டு மீட்டர் (ஆறு அடி) தொலைவில் இருக்க வேண்டும் என அர்த்தமாகிறது. மாகாணத்தின் அவசரகால உத்தரவுகளின்படி பத்துக்கும் மேற்பட்டவர்கள் கூடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் சொந்த கை சுத்திகரிப்பு அல்லது துடைப்பான்கள் போன்ற தனிப்பட்ட கிருமிநாசினிகளை எடுத்துச் செல்ல நினைவூட்டப்படுகிறார்கள்; அடிக்கடி கைகளை கழுவவும், முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும் வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டப்படுகிறது.

கடைவீதியில் பொருள் வாங்க/விற்கச் செல்வதைத் திறனுள்ளதாக ஆக்கும்வகையில், பொருள் விற்பவர்கள் பற்றிய ஒரு நில வரைபடம் www.brampton.ca/markets என்னும் வலைத்தளத்திலும் சந்தை நாட்களில் சந்தையிலும் கிடைக்கப்பெறும்.

ப்ராம்ப்ட்டன் உழவர் சந்தையானது, இந்த ஆண்டு *அல்கோமா* பல்கலைக்கழகத்தால் தாராளமாக நிதியாதாரம் அளிக்கப்படுகிறது.

ஆபத்துக்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் பீல் பப்ளிக் ஹெல்த் மற்றும் ப்ராம்ப்ட்டன் அவசரநிலை மேலாண்மை அலுவலகத்தில் இருக்கும் அதன் கூட்டாளர்களுடன் நெருக்கமாக செயல்படுகிறது. வழக்கமான புதுப்பிப்புகளுக்கு www.brampton.ca/covid19 ஐப் பார்வையிடவும்.

அறிஞர் கூற்றுக்கள்

“எங்கள் நகரத்தின் டவுண்டவுன் மையத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வருகின்ற ப்ராம்ப்ட்டன் உழவர் சந்தையானது ஜூன் 27 அன்று இந்தப் பருவகாலத்திற்காக திறக்கப்படும் என்று அறிவிப்பதில் நாங்கள் மிகவும் பரவசமடைகிறோம்! முகக் கவசத்தை அணிந்தவாறு, உடல் ரீதியான சமூக விலகலைக் கடைப்பிடித்தபடி, மற்றும் நல்ல சுகாதாரத்தை பேணியபடியும் சந்தையை ரசித்தவாறே பொருட்களை வாங்குவது விற்பதை செய்யவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன். இந்த ஆண்டும் சந்தைக்கு உங்களை வரவேற்கக் காத்திருக்கிறேன்.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்பட்டன் உழவர் சந்தை என்பது நமது சமூகத்தின் ஒரு பாரம்பரியம் ஆகும்; இந்த ஆண்டும் அது கண்ணுக்கெதிராக வருவதை நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். நம்பமுடியாத வியாபாரிகள் கூடும் இவ்விடத்தில் இருக்கின்ற இந்த வணிகங்களை ஆதரிக்க அனைவரையும் ஊக்குவிக்கிறேன். அனைவருக்கும் சாத்தியமான சிறந்த அனுபவத்தை உறுதிசெய்கின்ற வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.”

- குர்பீத் தில்லான், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 9 & 10, ப்ராம்பட்டன் நகரம், துணைத்தலைமை பொறுப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சாரம்

“இந்தப் பருவத்திற்கான ப்ராம்பட்டன் உழவர் சந்தை திறக்க இருப்பதால், சமூக ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். உங்கள் மனம் குளிர சந்தையில் பொருட்களை வாங்கி/விற்று அனுபவிக்கவும், ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும். சந்தை பருவகாலம் முழுக்கவமாக நாம் ஒன்றுகூடி ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும்.”

- பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர் வார்டுகள் 1 & 5, ப்ர; ப்ராம்பட்டன் நகரம், துணைத்தலைமை பொறுப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சாரம்

“ நகர நிர்வாகமானது, குறிப்பாக கோவிட்-19 தொற்று பரவலின் போது சமூக ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. பீல் பப்ளிக் ஹெல்த்-இன் சுகாதார வழிகாட்டுதலுடன் நாங்கள் ப்ராம்பட்டன் உழவர் சந்தையைத் திறக்கிறோம்; அந்த இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். ”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்பட்டன் நகரம்

“ ப்ராம்பட்டன் உழவர் சந்தையானது டவுண்டவுன் ப்ராம்பட்டனில் ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும், மற்றும் இந்த அருமையான செய்தியைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். டவுண்டவுன் ப்ராம்பட்டன் வணிகங்கள் பலவும் இந்த ஆண்டு விற்பனையாளர்களாக பங்கு பெறுவார்கள்; மேலும் குடியிருப்பாளர்களையும் சந்தைக்கு வருபவர்களையும் உள்ளூரிலேயே பொருட்கள் வாங்கி விற்பதைச் செய்து, பாதுகாப்பாக இருந்து, நமது இந்த பெரிய நகரம் மற்றும் டவுண்டவுனை ஆதரிக்கவும் ஊக்குவிக்கிறேன். ”

- சூஸி காட்ஃப்ராய், செயல் இயக்குனர், டவுண்டவுன் ப்ராம்பட்டன் BIA

“ப்ராம்பட்டன் உழவர் சந்தை என்பது எனது வணிகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு பாரம்பரிய இடமாகும். வாடிக்கையாளர்கள்

உள்ளூரிலேயே வாங்குதல்/விற்பனை செய்தல் என்பது முன் எப்போதைக் காட்டிலும் இப்போது மிக முக்கியமானதாகும். இந்த ஆண்டு, நான் சந்தையில் பேஸ்ட்ரிகள், ரொட்டி மற்றும் ஷ்னிட்செல் சாண்ட்விச்சுகள் விற்பனை செய்யும் பகுதியில் இருப்பேன். தயவுசெய்து உடல் ரீதியான சமூக விலகலையும் நல்ல சுகாதாரத்தையும் கடைப்பிடிக்கவும், இதன் மூலம் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருந்து சந்தையை அனுபவிக்க முடியும்.

- வெரா கர்ஸவாக், உரிமையாளர், க்வீன் ஜிப்ஸி

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter, Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் பரிமாற்றம்

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca